

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

இரண்டாம் வருட பொதுக்கலைமாணித் தேர்வு – 2007/2008 (இனி வாரி)  
(கார்த்திகை 2010)

GEO 201 குழல் புவியியல்

11 FEB 2011

நேரம் : 03 மணித்தியாலங்கள்

ஒவ்வொரு பகுதியிலுமிருந்தும் இவ்விரு வினாக்களை தெரிவி செய்து எல்லாமாக நான்கு வினாக்களுக்கு விடை தருக.

**பகுதி I**

- 1) 'குழல்' என்பதனை புவியியல் அறிஞர்கள் எவ்வாறு வரை விலக்கணப்படுத்துகின்றன? குழல் கூறுகளுக்கிடையே காணப்படும் சிக்கலான இடைத் தொடர்புகளை நுணுக்கமாக எடுத்து விளக்குக.  
(25 புள்ளிகள்)
  
- 2) அ) புவியின் உட்பாக இயல்புகளை புனையா வரிப்படம் ஒன்றின் துணையுடன் விளக்குவதுடன் புவி நடுக்க அலைகளின் செயற்பாடு பற்றியும் கருத்துரைக்குக.  
(15 புள்ளிகள்)
   
 ஆ) ஆசிய, பசுபிக் வலய நாடுகளில் புவிநடுக்க அனர்த்தங்களினால் ஏற்பட்டு வரும் பாதிப்புக்களை ஆராய்க.  
(10 புள்ளிகள்)
  
- 3) அ) மண்ணுருவாக்கக் காரணிகள் மண்ணுருவாக்க செயல்முறைகளில் எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றன?  
(15 புள்ளிகள்)
   
 ஆ) மண்ணின் படையடுக்குகளை புனையா வரிப்படமொன்றின் துணையுடன் விளக்குக.  
(10 புள்ளிகள்)
  
- 4) அ) "நிலச்சரிவு" என்பதனால் கருதப்படுவது யாது? நிலச்சரிவு வகைகளையும் அவை ஏற்படுவதற்கான காரணங்களையும் விளக்குக.  
(15 புள்ளிகள்)
   
 ஆ) இலங்கையில் நிலச்சரிவு அனர்த்த முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி ஆராய்க.  
(10 புள்ளிகள்)

## பகுதி II

- 5) “தோன்றவைற்றின்” முதலாவது காலநிலைப்பாகுபாட்டுடன் ஒப்பிடுகையில் அவரது இரண்டாவது காலநிலைப்பாகுபாடு பல முன்னேற்றகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது” ஆராய்க. (25 புள்ளிகள்)
- 6) புவிக்கோள் வெப்பமடைதலுக்கான காரணங்கள் யாவை? கோள் வெப்பமடைதலால் உலகம் எதிர் கொள்ளவுள்ள பிரச்சினைகள் பற்றியும், அதனை தடுக்க முன்வைக்கக்கூடிய ஆலோசனைகள் பற்றியும் ஆராய்க. (25 புள்ளிகள்)
- 7) “அயனச் சூரியனிகள் அயன் வலய நாடுகளுக்கு பெரும் அச்சறுத்தலாக அமைகின்றது” அயனச்சூரியனியின் தோற்றுத்திற்கான அடிப்படைகள், அவற்றின் அமைப்பு, நகர்வு, அனர்த்தம், ஆகியன பற்றி ஆராய்க. (25 புள்ளிகள்)
- 8) பின்வருவனவற்றுள் எவையேனும் இரண்டிற்கு விளக்கக் குறிப்புரை எழுதுக.  
 அ) தென்னாசிய கோடைப் பருவக்காற்று (South Asian Summer monsoon)  
 ஆ) ஆபிரிக்காவில் பாலைவனமாதல் செயன்முறை  
 இ) திண்மக்கழிவுகற்றல் முகாமைத்துவம்  
 ஈ) சூழல் கல்வியின் முக்கியத்துவம்

(12 ½ x 2 = 25 புள்ளிகள்)

\*\*\*\*\*